



Stay powerful when sun shines. And thereafter

National Stock Exchange of India Limited

August 25, 2020

BSE Limited
Department of Corporate Services
Floor 25, P. J. Towers,
Dalal Street,
Mumbai-400 001.

C-1, Block G, Bandra – Kurla Complex, Bandra (E), Mumbai – 400 051.

Registered Office: "Exchange Plaza",

Scrip Code: 532051

Scrip Code: SWELECTES

Listing Department

Dear Sir / Madam,

Sub: Submission of clippings of Unaudited Standalone and Consolidated Financial Results published in Newspapers, Pursuant to Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015

In terms of Regulation 47 (1) (b) of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we attach herewith copies of newspaper advertisement with respect to Unaudited Standalone and Consolidated Financial Results of the Company for the quarter ended 30th June 2020, which appeared in all editions of "Business Line" and in "Hindu – Tamil Thisai" (Vernacular -Tamil) on 22nd August 2020.

We request you to kindly take on record the above compliance.

Thanking you, Yours faithfully,

For SWELECT ENERGY SYSTEMS LIMITED

R. SATHISHKUMAR Company Secretary

PSBs will need up to ₹2-lakh crore recap in the next 2 years: Moody's absence of state capital support, the country will face a deepen-ing credit crunch, hampering its economic recovery," the agency said in a note

Month's Juguet 21
Mondy's Investors Service has estimated that public sector banks
(PSB) will need \$1:9-lakh crore
to \$2±lakh crore (\$5 billion to \$2±lakh crore

costs will increase in the next two years, hurting PSBs' already weak profitability and depleting their capitalisation.

Govt recap It observed that the most likely source of capital to plug the cap-ital shortfalls will be govern-ment support, despite the com-pletion of a large recapitalisation by the govern-ment several months ago.

Moody's warned that a sharp slowdown in India's economic growth, exacerbated by the coronavirus outbreak, will hurt PSBs' asset quality, and result in

PSB' asset quality, and result in sharp increases in credit costs, which will hart profitability. Consequently, PSBs' already weak capital buffers will be depleted.

Of the total amount of required capital, the agency estimated that PSBs will need about % 1.04 alkh crore to build loanloss provisions to about70 per cent of NPIs, which will leave them with enough capacity to grow loans and the 4 per cent in fiscal 2020.

With a capital infusion of this magnitude, banks would also be

magnitude, banks would also be able to maintain capitalisation at levels comparable to global peers, with Common Equity Tier 1 (CET1) ratios of at least 10 per cent, it added.

Growth uncertainty
Moody's observed that uncertainty surrounding India's economic recovery as well as the ongoing clean-up of balance sheets

are making it difficult for most PSBs to raise

banks with capital shortages again."
Moody's expects the Indian economy will contract sharply in fiscal year ending March 2021 (fiscal 2020) before returning to growth, though modestly, in fiscal 2021. As a result, formation of new NPI's will accelerate substantially, driven by the retail and micro, small and medium enterprises (MSME) segments.
Although one-time loan restructuring allowed by the RBI will prevent a sudden increase in NPIs, they will rise along with credit costs in the next two years, hurting PSBs' already weak profitability and depleting their capitability and depleting their cap PSBs to raise equity capital from markets. "This means PSBs will continue to need support from the government to plug their capital shortfalls, and we expect the government to infuse fresh funds into them as it has done in the past. "If PSBs, which dominate the banking system in India, fall to function properly in the

UBI posts Q1 net profit of ₹333 cr

Mumbai, August 21
In its first quarterly results
after the amalgamation of
Andhra Bank and Corporation
Bank with it, Union Bank of In-

Bank with it, Union Bank of In-dia (UBI) reported a standalone net profit of ₹333 crore in the quarter ended June 30, 2020. The public sector bank had reported a net profit of ₹381 crore in the year-ago period. The bank, in its analyst presentation, said Andhra Bank and Corporation Bank amalgamated into it with effect from April 1. Accordingly, financials as on June 2019 and june 2019 and

fect from April 1. Accordingly, financials as on June 2019 and March 2020 are for the amalgamated entity, it added.

Rajkiran Rai C, MD and CEO, said there has been a substantial improvement in net interest income.

Other income (comprising core non-interest income, treasury income and recovery in written-off accounts), however, was down 23 per cent at ever, was down 23 per cent at ₹1,462 crore (₹1,897 crore).

'Loan restructuring to help revive economy'

New measures to allow lenders

to restructure loans will provide a durable resolution for cash-strapped businesses and help revive the economy, according to the central bank's chief. On one hand health of banks is very important and on the other hand businesses are under a lot of stress due to Covid, said Reserve Bank of India Governor Shakrikanta Das in an intentional profile. terview on Friday.

No permanent fix
The plan has replaced a blanket loan moratorium that's due to expire later this month, he side to expire later this month, he side. Das said the moratorium was a temporary solution for lock-down and not a permanent fix. The authorities are looking to support an economy that's been hit hard by the coronavirus, while accurate the ribility of a support and the side of the s



financial sector where bad debt is set to swell to a two-decade high. Banks are struggling to ac-celerate credit growth to revive the economy, which is set for its

the economy, which is set for its first annual contraction in more than four decades. Lenders are also dealing with a pile of bad debt that was high even before the pandemic. "We are trying to ensure that such businesses can get some regulatory help via banks on the loans that they have taken," said Das. "That will help the businesses to revive, jobs will be saved and, in turn, will help in

pointment of insolvency pro-fessional, role and responsib-ility of committee of creditors, moratorium, and expected cost of process timelines for the completion

Housing Fin Q1 net profit falls to ₹273 cr

OUR REPRESENT.
Mumbal August 21
Indiabulls Housing Finance's consolidated net profit for the first quarter of the fiscal dipped by 65.9 per cent to ₹272.84 crore against ₹801.53

₹272.84 crore against ₹801.53 crore a year ago.

However, it was almost double the net profit of ₹137.06 crore in the fourth quarter of last fiscal.

quarter of last fiscal.

With a sharp drop in interest income, its total income slid to ₹2,578.23 crore in the April to June 2020 quarter from ₹3,886.12 crore a year ago.

"On balance sheet loan book stands at ₹73,129 crore.
Phase of preduction in loan place."

Phase of reduction in loan book and asset under manbook and asset under man-agement is over, and the loan book will start growing from here on as per the company's business plan that blends co-origination with banks for re-tail loans and with funds for developer loans as two im-portant pillars going for-ward, it said in a statement on Friday. It plans to grow its balance sheet by about seven per cent

It plans to grow its balance sheet by about seven per cent to eight per cent this fiscal, and also grow its AUM by nearly 12 per cent this fiscal. Gross NPAs have remained moderate at 2.20 per cent in the quarter ended June 30, 2020, It further said. It also plans to raise a total of \$28,000 crore through a viscol longerary borrowiers.

mix of long-term borrowings, retail portfolio sell down, de-veloper loan refinance and securitisation this fiscal.

curitisation this fiscal.

"Accounting for scheduled
and planned borrowing prepayments, this will help the
company generate as much as
₹12,000 crore of growth capital," it further said.

It has also executed an
agreement for co-origination
with a mid-sized private sector bank for LAP and MSME
Joans Active sourcing of Joans

loans. Active sourcing of loans will begin from September 1.

New paradigm of maximisation of stakeholder's value, the need of the hour: IRDAI Chairman

OUR BUREAU
PINER, Magust 21
Insisting on the need to veer
the focus on human relationships and not accumulating
wealth, Sc Khuntia, Chairman, Insurance Regulatory
of India (IRDAI), said that the
new paradigm of maximstion of stakeholder's value is
the need of the hour.

the need of the hour. the need of the hour.

He was speaking at the National Insurance Academy's (NIA) first annual International Colloquium (virtual) titled 'Transition to Stakeholders Value Creation'.

Khuntia said: "With the

principle of maximisation of shareholder's value, there is a concentration of wealth in a few hands only, resulting in

inequality.
"So, in the interest of longterm sustainability, we have to look out for the new paradigm of maximisation of stakeholder's value." Customer and employee 'Maximisation of welfare does not mean that one section of the society is against another, but an equilibrium must be established in which

satisfaction are the keys to creating more value, he said, creating more value, he said, adding that maximisation of welfare does not mean that one section of the society is against another, but an equilibrium must establish in which everyone feels valued. "Independent directors play an important role in safeguarding the interests of different stakeholders."

"As resources belong to the

different stakeholders.

"As resources belong to the society, besides the financial goals of wealth creation, there are also non-financial goals that need to be fulfilled," he said. MR Kumar, Chairman, LIC of India, said that corporate governance is

the nucleus of all functions the nucleus of all functions of any organisation, and organisations have the governance committee to take care of the interests of their stakeholders - shareholders, employees, suppliers, government, environment, and the society as a whole

ernment, environment, and the society as a whole. GN Bajpai, former Chair-man, SEBI and LIC of India, said the behaviour of people cannot be changed through legislation, but it can be changed through motiva-tion.

Corporate governance
G Srinivasan, Director, NIA,
said that corporate governance has assumed a lot of
importance in India and the
world, and the government
and regulators are taking a
conscious effort to safeguard
the interests of stakeholders.

the interests of stakeholders.

More than 100 eminent
personalities from India and
abroad participated in the
colloquium.

Govt panel to submit report on pre-pack insolvency framework soon: IBBI chief

RR SRIVATS
New Delhi, August 21
A government-appointed
panel to recommend a framework for pre-packaged insolvency under the current insolvency regime in the
country will submit its report
this month-panel A respect to

itability and depleting their cap-

"Coronavirus fallout will leave anks with capital shortages

country will submit its report this month-end. A pre-pack is an agreement between se-cured creditors and in-vestors, instead of going in for public bidding process. Speaking at the Assocham-organised summit on the fu-ture of Insolvency and Bank-ruptcy Code post-pandemic, MS Sahoo, Chairman of In-solvency and Bankruptcy Board of India (IBBI), clarified that the entire IBC was not

Board of India (BBI), clarified that the entire IBC was not suspended for six months due to Covid-19 but only a tiny fraction of the code (Sec-tions 7, 9 and 10 of the IBC). "For some of us, absence of something is larger than presence of many things.

pended or complete ban is there," said Sahoo. Sahoo also said that the IBC

therer, 'said Sahoo.

Sahoo also said that the IBC
has to remain focussed on
saving viable companies and
serving the economy. 'Bankruptcy law is needed to serve
the economy and we should
do that,' he added.

The IBBI Chairman also indicated that MSME promoters will continue to stay
in charge of the enterprise
during the resolution process, and this would be enabled in the proposed special
insolvency framework for
MSMEs.

The Corporate Affairs Minstry had, in March this year,
set up a sub-committee of the
Insolvency Law Committee to



propose a detailed scheme for implement for implementing pre-pack and prearranged insolvency resolution process. This seven-member panel was also asked to look into pre-requis-ites for initiation of pre-pack-

Alternative mechanism

Alternative mechanism
Having a pre-pack like those
in developed jurisdictions
will help in achieving faster
insolvency resolution under
the IBC. The process would
likely be completed much
faster than the traditional
Corporate Insolvency Resolution Process. Having a prepack framework would act as
an important alternative resolution mechanism to the
CIRP and would help lower
the burden on the National
Company Law Tribunal, say
insolvency experts.



CIN: L25111TN1982PLC009414

Regd, Office: TVS Building, 7-8, West Vell Street, Medural 625 001, Phone : 0452 24

Michaels - www.becumorin.com: e-mail : Sec. inyestorgrievances@tvstyres.com

NOTICE TO THE MEMBERS CALLING THE 37th ANNUAL GENERAL MEETING, **INFORMATION ON REMOTE E-VOTING / E-VOTING**

The 37" Annual General Meeting (AGM) of the shareholders of the Company is scheduled to be held on Wednesday, September 16, 2028 at 10,00 ALM, through video Conference (VC)." Other Audo Visual Wednesday, September 16, 2028 at 10,00 ALM, through video Conference (VC)." Other Audo Visual three thre

an sent to members whose e-mail IDs are already registered with the Company / Depository Pr erms of MCA Circulars and SEBI Circular. The requirement of sending physical copy of t dendum to Notice of the 37" AGM and the Annual Report for the financial year 2019-2020 to the re been dispensed with vide MCA Circulars and SEBI Circular.

Trave been dispersed with vide MUA-Uncusars and Scied Livers.

The Company's providing the facility to its members holding shares either in physical form or dematerializer form, as on the cut-off date, for cashing their votes electronically on each item as set forth in the Notice (NSDL). The ordinary and special business as set out in the Notice / Addendum to Notice of AGM may be transacted through voting by electronic means.

Date of completion of despatch of Annual Report including the Notice / Addendum to Notice convening the 37° AGM by e-mail.	Thursday, August 20, 2020
The cut-off date for determining the eligibility to vote through remote e-voting [or] through e-voting system during the 37° AGM	Wednesday, September 9, 2020
The remote e-voting shall commence on	Saturday, September 12, 2020, 9.00 am (Indian Standard Time)
The remote e-voting shall end on / remote e-voting shall not be allowed beyond	Tuesday, September 15, 2020, 5.00 pm (Indian Standard Time)

The remote e-voling module shall be disabled by the NSDL after the above-mentioned date and time for and once the vote on a resolution is cast by a Member, the Member shall not be allowed to ch subsequently. The Members who have cast their vote by remote e-voling prior to the 37" ASM may part in the 37" ASM through VCI OAVM facility but shall not be entitled to cast their vote again through the e system during the 37" ASM. The Members participating in the 37" ASM and who had not cast their vote morted e-voling shall be entitled to cast their vote through e-voling system during the 37" ASM. The Mortio ASM and the Annual Report for the financial year 2019-2020 has the y-well of the members whose names appear on the Register of Members I Register of Bern by e-mail to the members whose names appear on the Register of Members I Register of Bern Deventure and the state of the Annual Report for the financial year 2019-2020 has the y-mail to the members whose names appear on the Register of Members I Register of Bern Deventure and the Annual Report for the financial year 2019-2020 has the Annual Report for the financial year 2019-2020 has the Annual Report for the financial year 2019-2020 has the Annual Report for the financial year 2019-2020 has the Annual Report for the financial year 2019-2020 has the Annual Report for the financial year 2019-2020 has the Annual Report for the financial year 2019-2020 has the Annual Report for the financial year 2019-2020 has the Annual Report for the financial year 2019-2020 has the Annual Report for the financial year 2019-2020 has the Annual Report for the financial year 2019-2020 has the Annual Report for the financial year 2019-2020 has the Annual Report for the financial year 2019-2020 has the does not support the financial year 2019-2020 has the does of business the Annual Report for the financial year 2019-2020 has the does of business the Annual Report for the financial year 2019-2020 has the does of business the does of business the does of business the does of business th

Owners maintained by the Depositories as at the close of business hours on Friday, August 14, 2020.

The Notice / Addendum to Notice of the 37* AGM and the Annual Report for the financial ayer 2019-2020 will also be available on the website of the 57* AGM and the Annual Report for the financial ayer 2019-2020 will also be available on the website of the Company, www.trseuropip.com, websites of the Stock Exchanges Lee. BSE Limited at www.besiendia.com and www.nseindia.com respectively, and on the website of NSDL https://www.wording.nsdl.com.

Any person, who acquires shares of the Company and becomes a member of the Company as of the cut-off date i.e., September 9, 2020 after despatch of the Notice / Addendum to Notice and the Annual Report by e-mail, may obtain the login I and password to by sending an ental to yurvaig@mate_dinal.in and evoting@msdl.coi. in by mentioning their Folko No.IDP ID and Client ID No. However, if the member is already registered with NOSL for remote a certificial for the Notice of the Stock (No. However, if the member is already registered with NOSL for remote action, then the existing User ID and password can be used for casting the

urrough VC / OAVM

The Company has appointed Sri N Balachandran, Company Secretary in Practice, Chennai, as Scrutinizer for the remote e-voting process/e-voting during the 37" AGM.

A person whose name is recorded in the Register of Members or in the register of beneficial owner maintained by the depositories as on the cut-off date i.e., September 9, 2020 only shall be entitled to avail the facility of remote e-voting / participating in the 37" AGM through VC / OAVM facility and e-voting during the 37" AGM through VC / OAVM facility and e-voting during the 19 cases of recovery.

37*AGM. In case of any queries related to remote e-voting, the member may refer the frequently asked questions (rACs) for shareholders and e-voting user manual for shareholders available at the download section of www.evoting.natc.com [or] contacts Mb Pallad Mitharia, Manager, NSDL, 4th Floor, A.* Vinting, Tade VHot.1, www.evoting.natch.com [or] contact Mitharia (National Mitharia) (National Mitharia

KVGB-SBI General sign pact

Mangdrout, August 21
The Dharwad-headquartered Karnataka Vikas
Grameen Bank (KVGB) and SBI General Insurance Co Ltd have signed an MoU to sell general
insurance products through the branches of

P Gopi Krishna, Chairman of KVGB, said the

P Gop Kristina, Chairmán of KWai, said the bank has consistently enhanced its portfolio to meet the diverse financial needs of its custom-ers, and this alliance is a step in that direction. He said the customers of KVGB will get access to bouquet of products that can cover their health ahome, motor, properly through the ran of solutions that the company offers.

E Mail bitts. Phone 6442(207915-11-1-1) www.patrica. In Ministry of Component Affairs vide Crushar dated (50.5.200 has grained exemption from dispatching physical copies of Motions and maint report to sherefelders and also gloss of Motions and maint report to sherefelders and sets of the Motions and maint report to sherefelders and sets of the Motions of the Motio

CIN: L93000T1N1904PL.C028578

Registered Office: "SWELECT HOUSE, No.5, Sir P.S. Sivasamy Salai, Mylapore, Chernai - 600 004

Tel - 194 42 49803286 Ean: 194 42 4980578 Email: og indigewiecles com Websile: www.seelech.

EXTRACT OF THE STATEMENT OF UNAUDITED CONSOLIDATED

	(₹ in lakhs-Except EPS)				
		Quarter ended		Year ended	
SI.	Particulars	30 June 2020	30 June 2019	31 March 2020	
140.	1200000000	Unaudited	Unaudited	Audited	
1	Revenue from operations	6,324.48	5,570.06	25,221.82	
2	Other Income	1,054.66	596.05	2,759.30	
3	Total Income (1+2)	7,379.14	6,166.11	27,981.12	
4	Net Profit / (Loss) for the period (before tax, Exceptional and/or				
	Extraordinary items)	1,187.49	(341.39)	820.39	
5	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or				
	Extraordinary items)	1,187.49	(341.39)	(702.22)	
6	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or		-		
	Extraordinary items)	1,144.50	(342.67)	(1,016.88)	
7	Total Comprehensive Income for the period [Comprising Profit/				
	(Loss) for the period (after tax) and other Comprehensive				
	Income (after tax)]	1,158.67	(342.67)	(105.25)	
8	Equity Share Capital	1,515.87	1,010.58	1,515.87	
9	Reserves (Other Equity)	-	-	70,432.76	
10	Earnings Per Share (of Rs. 10/- each) : for continuing operations				
	Basic:	7.55	(2.26)	(6.71)	

	Quarter ended		Year ended	
Particulars	30 June 2020	30 June 2019	31 March 2020	
	Unaudited	Unaudited	Audited	
(1) Revenue from Operations	4,854.02	2,923.39	14,204.04	
(2) Other Income	1,083.48	691.62	3,170.98	
(3) Turnover (1+2)	5,937.50	3,615.01	17,375.02	
(4) Profit/(Loss) before tax	1,191.76	(300.36)	(1,416.63	
(5) Profit/(Loss) after tax	1,191,76	(300.36)	(1.673.16)	

ig with annual registered in the registered in the services Limited. The required year 2019-20 has been dispersional registers are requested.

GMR Infrastructure Limited Rayst Office: Naman Centre, 7th Floor, Opp. Deno Bank, Plot No.C-31.

NOTICE

Consolidated) for the guarter ended June 30, 2020.

The said notice may be accessed on the Company's website a www.gmrgroup.in and may also be accessed on the stock exchange website at www.bseindia.com and www.nseindia.com.

For GMR Infrastructure Limited

SWELECT ENERGY SYSTEMS LIMITED

RAJAPALAYAM MILLS LIMITED

Regd.Office : Rajapalayam Miljs Premises P.A.C. Ramasamy Raja Sabii, Post Box No. 1, Rajapalayam - 662-117, Tiam! Nai. TN1936P1C020228 Telephone: 04561 – 235666, Fai: 04561 - 236520 ajacotsiramcotex.com Website: http://www.najapalayammills.co.in

NOTICE OF 84[™] ANNUAL GENERAL MEETING

போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது

சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

🌘 மாஜிஸ்தீரேட் விசாரணை தொடங்கியது

சென்னையில் தாக்கிவிட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக விசாரணை மாஜிஸ்திரேட் தொடங்கியுள்ளது.

சென்னை அயனாவரம் கே.கே. நகர் பகுதியை சேர்ந்தவர் இளநீர் சங்கர் என்ற சங்கர் (44). பிரபல ரவுடியான இவர் மீது 3 கொலை, கொலை முயற்சி, மாமூல் கேட்டு மிரட்டுதல் உட்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கஞ்சா வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து, அவரை ரவுடிகள் பட்டியலில் போலீஸார் வைத்துள்ளனர். குற்ற வழக்குகள் தொடர்பாக காவல் அலுவலகத்தில் ஆணையர் உள்ள ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீஸாரும் இவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, நீலாங்கரையில் உள்ள வீட்டில் சங்கர் பதுங்கி இருப்பதாக தோழி அவரது ராணி (கஞ்சா வியாபாரி) மூலம் அபனாவரம் காவல் நிலைய ஆய் வாளர் நடராஜனுக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு நீலாங்கரை சென்று, சங்கரை கைதுசெய்துவிசாரித்தனர். அபனா வரத்தில் மறைவான இடத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதை கைப்பற்றுவதற்காக, நேற்று காலை 6.30 மணி அளவில் அபனாவரம் நியூ ஆவடி சாலையில் முட்புதர் நிறைந்த





🔺 என்கவுன்ட்டர் நடத்த இடத்தில் தென் சென்னை காவல் கூடுதல் ஆணையர் தினகரன், கிழக்கு மண்டல இணை ஆணையர் ஆர்.கதாகர் நேரில் ஆய்வு செய்து போகீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

பகுதிக்கு அவரை 5 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். அப்போது, அங்கு ஏற்கெனவே பதுக்கி வைத்திருந்த அரிவாளால் போலீஸாரை சங்கர் வெட்டிவிட்டு தப்ப முயன்றார். தடுக்க முயன்ற முபாரக் என்ற காவலருக்கு வலது கை, இடது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

ஆய்வாளர் நடராஜன் தற்காப்புக்காக தனது

கைத்துப்பாக்கியால் 3 முறை கட்டுள்ளார். வயிறு, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் குண்டுகள் பாப்ந்ததில் சம்பவ இடத்திலேயே சங்கர் உயிரிழந்தார்.

இதையடுத்து, காயம் அடைந்த முபாரக்கை ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீ ஸார் அழைத்துச் சென்றனர். சங்கரின் உடலும் பிரேதப் பரிசோத னைக்காக அதே மருத்து



ு ரவுடி அரிவாளால் தாக்கியதில் காயம் அடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்நிலைக் காவலர் முபாரக்கை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

வமனைக்கு கொண்டு செல்லப்

தென் சென்னை காவல் கூடுதல் ஆணையர் ஆர்.தினகரன், கிழக்கு மண்டல இணை ஆணையர் ஆர். சுதாகர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர்.

ஆணையர் நலம் விசாரிப்பு

காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று காலை 11 மணிக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்து, அங்கு சிகிச்சை பெற்றுவரும் காவலர் முபாரக்கை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

பின்னர், அவர் கூறும்போது, 'என்கவுன்ட்டர் Gorinariania சங்கர் மீது 50-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. ஏற்கெனவே 9 முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். கவுன்ட்டர் தொடர்பாக மாஜிஸ் திரேட் விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது. அதில் முழு

விவரமும் வெளிவரும்' என்றார்.

விசாரணை தொடக்கம்

ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது தொடர்பாக எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் சிவசக்திவேல் விசாரணையை தொடங்கியுள்ளார். துப்பாக்கியால் சுட்ட ஆய்வாளர் நடராஜன், காயம் முதல்நிலை காவலர் முபாரக் உட்பட சம்பவ இடத்தில் இருந்த தனிப்படை போலீஸாரை நேரில் அழைத்து அவர் விசாரணை நடத்த உள்ளார். போலீஸார் திட்டமிட்டு



சங்கரை கட்டுக் கொன்றதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி யுள்ளனர். இதனால், அவர்களிட விசாரணை நடத்தப்பட

வழக்கின் பின்னணி

சங்கர் குற்ற பின்னணி குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவ

கடந்த 2007-ல் அயனாவரம் கார்த்திக்குடன் ஞானம், சங்கருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போதே சங்கரை முயற்சி கொல்ல நடந்தது. அதில் இருந்து தப்பிய சங்கர். அவர்களை பழிவாங்க காத்திருந்த நிலையில், 2009-ல் சங்கரின் தம்பி கதிர்வேலை, எதிர் கோஷ்டியினர் கொலை செய்தனர். இதில் ஆத்திரம் அடைந்த சங்கர், எதிர் தரப்புக்கு பக்கபலமாக இருந்த கஞ்சா விஜியை 2010-ல் கொலை செய்தார். சங்கரின் வழக்குகளை கையாண்டுவந்த வழக்கறிஞரை எதிர்தரப்பினர் அதே ஆண்டில் கொலை செய்தனர். இதிலும் சங்கர் தப்பினார்.

இதன் பிறகு, சங்கர் தலைமறை வானார். தனது தம்பி கதிர்வேல் கொலை வழக்கின் முக்கிய குற்ற ഖന്നിധന്ത് വധ്യാന വസ്തുയെ 2017-ல் கொலை செய்தார். அதே போல, மதுரவாயலில் கட்டுமான ஒப்பந்ததாரரின் தம்பியை கொன் றது உட்பட 3 கொலை வழக்குகள் உள்ள நிலையில், தொடர்ந்து தலைமறைவாக இருந்து மாமுல் வசூலித்து வந்தார்.

10 நாட்களுக்கு முன்பு சென்னையில் தேசியக் கட்சி பிரமுகரை வெட்டிய வழக்கிலும் சங்கர் தலையீடு இருப்பதாக கூறப்பட்டது. இதுதொடர்பாகவும் சங்கரை அயனாவரம் போலீஸார் தேடி வந்த நிலையில், தற்போது என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள் ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அடுத்த மணக் கரை பகுதியில் பதுங்கியிருந்த ரவுடி துரைமுத்துவை பிடிக்கச் சென்ற போலீஸார் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. சுப்ரமணியன் காவலர் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் படுகாபமடைந்த ரவுடி துரைமுத்துவும் உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்த சில நாட் களிலேயே தலைநகர் சென்னையில் என்கவுன்ட்டர் சம்பவம் நடந்துள் ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 2012-ல் 10 பேர், 2015-ல் 20 பேர் உட்பட கடந்த 10 ஆண்டுகளில் 46 பேர் என்கவுன்ட்டரில் இறந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

கிராம கோயில் அர்ச்சகர்களுக்கு

மாதம்தோறும் ரூ.2,300 உதவித்தொகை

🌢 கச்சி மூதூர் அர்ச்சகர்கள் நல அறக்கட்டளை அறிவிப்பு

கச்சி மூதூர் அர்ச்சகர்கள் நல அறக்கட்டளை சார்பில் திராம கோயில் அர்ச்சகர்களுக்கு மாதம் தோறும் ரூ.2,300 உதவித்தொகை அளிக்கப்படுகிறது. இதற்கு தகுதி யுள்ள அர்ச்சகர்கள் அக்டோபர் 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட் டுள்ளது. இதுதொடர்பாக அறக் நேற்று கட்டளை தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுவாமிகள் LD&IT

அருளாசியுடன் தொடங்கப்பட்ட கச்சி மூதூர் அர்ச்சகர்கள் நல அறக்கட்டளை மூலம் புராதன கிராம கோயில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அவர்களுக்கு குழு ஆயுள் காப் பீடும் அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு வரை ரூ.2,100 உதவித் தொகை வழங்கப்பட்டது. இதன் மூலம் சிவாச்சாரியார்கள், பட்டாச் சாரியார்கள், பூசாரிகள் என



மொத்தம் 450 பேர் பயன்பெற்றனர். இந்த ஆண்டுமுதல் உதவித் · 2,300 பயனாள்கள் எண்ணக்கை ஆகவும் அதிகரிக்கப்பட்டது.

அவர்கள் பணிபுரியும் கோயில், முறையான கருவறை, நிரந்தர கட்டமைப்போடு 1940-ம் ஆண்டுக்கு முன்னர் நிறுவப்பட்டிருக்க வேண்டும். அர்ச்சகர்கள் தினமும் 2 முறை பூஜை செய்ய வேண்டும். அவர்களது மாத வருமானம் ரூ.7,500-க்குள் இருக்க வேண்டும்.

கோயில் பூஜையை ஒருவர் மட்டுமே செய்ய வேண்டும். இந்த நிபந்தனை களுடன் 2021 பிப்ரவரி, மார்ச் வாக்கில் (மாசி மாதம்) வாய்மொழித் தேர்வு நடத்தப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வின்போது, காஞ்சி மகா சுவாமிகள் பரிந்துரை செய்த பாடத் திட்டங்களை ஓத வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர்

முதூர் அர்ச்சகர்கள் அறக்கட்டளை, எண் 16, இரண்டாவது மெயின் ரோடு, கோட்டூர்புரம், சென்னை 600 085' என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பி ബ്ഞ്ഞാപപ്പെടുത്തെ പ്രസസ്ഥ.

விண்ணப்பங்களை அக்டோபர் 22-க்குள் அனுப்ப வேண்டும். தேர் வுக்கு வருபவர்களின் பயணம், உணவு செலவுகளை அறக்கட் டளை ஏற்றுக்கொள்ளும். அறக் கட்டளைக்கான நன்கொடைகளுக்கு வருமானவரி சட்டப் பிரிவு 80-ஜி-யின் கீழ் வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எம்பிஏ படிப்பில் சேர நுழைவுத் தோவு கட்டாயம் இல்லை

■ சென்னை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி வெளியிட்ட (ஏஐசிடிஇ)

(தமுமம் செய்திக்குறிப்பு: எம்பிஏமற்றும் முதுநிலை மேலாண்மை பட்டயப் படிப்புகளுக்கான மாணவர்

சேர்க்கைக்கு கேட், மேட், சிமேட் உள்ளிட்ட பல்வேறு பொது நுழைவுத்தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. தேர்வுகள் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படுகிறது.

நடப்பு ஆண்டு கரோனா தொற்று காரணமாக மாணவர்கள் இளநிலை பட்டப்படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் எம்பிஏ மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான சேர்க்கை நடத்தப்பட ்வண்டும்.

சேர்க்கையில் வெளிப் மாணவர் படைத்தன்மை பின்பற்ற வேண்டியது அவசியமாகும். அதேநேரம் ஏதேனும் துழைவுத்தேர்வுகள் நடத்தப்பட்டு. அவற்றை மாணவர்கள் எழுதியிருந்தால் சேர்க்கையின்போது அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த உத்தரவு 2020-21 கல்வி ஆண்டுக்கு மட்டுமே பொருந்தும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு பொது மருத்துவமனையில்

நல்லகண்ணுவுக்கு சிகிச்சை

🥯 கரோனா வைரஸ் தொற்று இல்லை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (94), சில நாட்களாக காய்ச்சல், சளி பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர், நேற்று முன்தினம் இரவு சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முதல்வர் நலம் விசாரிப்பு

நல்லகண்ணு தற்போது நலமுடன் இருக்கிறார். கட்சியினர் மற்றும் நண்பர்கள், தொலைபேசியில் தொடர்பு அவரை கொண்டும் நேரில் பார்த்தும் நலம் விசாரிக்க முயற்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கேட்டுக் கொண்டுள்ளார்.



முதல்வர் பழனிசாமி தொலைபெசி மூலம் நல்லகண்ணுவை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். நன்கு சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களை கேட்டுக் கொண்டார் என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கட்டுமானப் பொருட்களின்

விலை உயர்வுக்கேற்ப கட்டிட மதிப்பு நிர்ணயம்

🥯 அரசு முதன்மை பொறியாளர் தகவல்

கட்டுமான பொருட்களின் அரசு விலை 7.30 சதவீதம் உயர்த்தப்பட்டு, அதன் அடிப்படையிலேயே கட்டிட மதிப்பு நிர்ணபிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை முதன்மை தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பொதுப்பணித் துறை கட்டிடப் பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜமோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2020-21 ஆண்டுக்கான தளப்பரப்பு விலை விகித அட்டவணை கடந்த 16-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கட்டுமானம் சார்ந்த பொருட்களுக்கான விலை விகிதம் 7.30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

பொருட்களின் சந்தை விலை உட்பட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு, கட்டிடத்துக்கான மதிப்பீட்டை இதற்காக நிர்ணபிக்கப்பட்ட குழு, பொதுப்பணித் துறை வாயிலாக வெளியிடுகிறது. அதன்படி, சுமைதாங்கி கட்டமைப்பு கட்டிடங்கள்,

வலுவூட்டப்பட்ட கற்காரை கட்டமைப்பு, கிடங்கு, சுரை, ஓடு. வண்டிக்கொட்டில் உள்ளிட்ட கட்டிடங்கள், குடிநீர், கழிவுநீர் இணைப்புகள் என அனைத்துக்கும் ஏற்கெனவே இருந்த விலை மதிப்பில் இருந்து 7.30 சதவீதம் வரை மதிப்பை உயர்த்தி நிர்ணயித்துள்ளது.

அதேநேரம், போக்குவரத்து செலவு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சிக்கு அதைவிட 20 சதவீதம் கூடுதலாக 8.76 சதவீதமும், கோவை, ஈரோடு, திருப்பூர் மாநகராட்சிகளுக்கு 15 சதவீதம் கூடுதலாக 8.40 சதவீதமும், திருச்சி, மதுரை, சேலம், நெல்லை, தூத்துக்குடி. வேலூர், தஞ்சை, திண்டுக்கல் மாநகராட்சிகளில் 10 சதவீதம் கூடுதலாக 8.03 சதவீதமும் உயர்த்தி மதிப்பு

நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

உயர்த்தப்பட்ட சதவீதம் குறைவாக இருந்தாலும், பத்திரப் பதிவின்போது பதிவுக் கட்டணம், முத்திரைக் கட்டணம் உயரும். உதாரணமாக, கடந்த ஆண்டு சென்னையில் ரூ.1 கோடியாக இருந்த ஒரு வீட்டின் மதிப்பு, இந்த ஆண்டு ரூ.1 கோடியே 8 லட்சத்து 76 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்த வீட்டை வாங்குபவர் இந்த 8 லட்சத்து 76 ஆயிரத்துக்கு கூடுதலாக முத்திரைத் தாள், பதிவுக் கட்டணமாக 11 சதவீதம், அதாவது ரூ.96,360 கூடுதலாக செலுத்தவேண்டி வரும்.

ஸ்வெலக்ட் எனர்ஐி சிஸ்டம்ஸ் லிமிடெட்

swelect

பதிவு அனுவைகம் : 'ஸ்வெலக்ட இல்லம்', என். 5. சர் P.S. கியகாகி சாலை, வகிலாப்பூர், சென்னை - 600 004. தொலைபேசி: - 91 44 2993266 தொலைநகமி: +91 44 24985179 மின்னஞ்சம் ; og.ind@swelloctes.com இணையதலம்: www.swelloctes.com

30 ஜூன் 2020-ல் நிறைவுற்ற காலாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத தொகுக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் சாரம்

(ரு. வட்சத்தில் - பங்கொன்றுக்கு ஈட்டிய தொகை தவிர) முடித் காணம்டு ஆண்டு முடிய 30 ஐ 9ன் 2020 | 30 ஐ 9ன் 2019 | 31 மார்ச் 2020 விவாங்கள் 5,570.06 25,221.82 1 செய்யாடுகள் மூலம் வருவாப் 6.324.48 1.054 66 596.05 2.759.30 2 இதா வருமானம் வெற்ற வருமானம் (1+2) 27,981.12 நிசுர லாய்/(நஷ்டம்) இக்காலலட்டத்தில் (வரி, விதிவிலக்கான மற்றும்/அல்லது அரைவா இனங்களுக்கு முன்) 820.39 நிகர காய்/(நஷ்டம்) இக்காலகட்டத்தில் வரிக்கு முன் (விதிவிலக்கான மற்றும் அல்லது அளதாரண இனங்களுக்கு பின்) (702.22) 6 இகர லாய்/(நஷ்டம்) இக்காலகட்டத்தில் வரிக்கு மின் (விதிவிலக்கான மற்றும் அல்லது அசாதாரண இனங்களுக்கு பின்) (1,016.88) போத்த விரிவான வருமானம் இக்காலகட்டத்தில் (இக்காலத்திற்கான வாடம்) (நஷ்டம்) (வரிக்குப்பின்) மற்றும் இதர விரிவான வருமானத்தை (வரிக்குப்பின்) 1,158.67 (342.67)(105.25) 1,515.87 1,010.58 1,515.87 சம்பங்கு மூலதனம் 9 mouthquispoii (the outrous) 70,432.7€ பக்கொள்றுக்கு ஈட்டிய வருமாகம் (அ. 10/- ஒன்றுக்கு) : தொடரும் செயல்யடுகளுக்கு SHOUSE. 7.55 (2.26)(6.71 7.55 (2.26)(6.71)

குறிப்புகள் :

Gpg0: 20.08.2020

(1) 30 ஐங்க் 2020-ம் முடிந்த சைலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத தனித்துள்ள மற்றும் தொகுக்கப்பட்ட நிறிந்கை முடியுகள் தணிக்கை குழுமான் ஆய்வு செய்யப்படு மற்றும் தியக்கும் குழுமான் 20 ஆகஸ்டு 2020 ஆன்று நடைகெற்ற கூட்டத்தில் ஒய்தும் அளிக்கப்பட்டது. 30 ஐங்க் 2020-ம் நிறையுற்ற காமாண்டிற்களை நணிக்கையாகள் தனித்திறன்ன மற்றும் தொகுக்கப்பட்ட நிறிநிகை முடியுகள் நிறுமன தணிக்கையாளர்களால் குறைந்த யட்ச" ஆய்வுக்கு உடர்டுத்தப்பட்டுள்ளது.

te n n	முத்த வ	The Care	
விவரங்கள்	30 g 9 m 2020	30 ஐக்க் 2019 நணிக்கையாகாதது	The second second
	garlamourarpg		
(1) செயல்பாடுகள் மூலம் வருவாம்	4,854.02	2,923,39	14,204.04
2) இதர வருமாளம்	1,083.48	691.62	3,170.98
3) விற்றுமுதல் (Tumover) (1+2)	5,937.50	3,615.01	17,375.02
4) வரிக்கு முன் லாம்/(நஷ்டம்)	1,191.76	(300.36)	(1.416.63)
5) வரிக்கு பின் லாய்/(நஞ்டம்)	1,191.76	(300.36)	(1.673.16)

செய்கர்கட்டுள்ள 30.09.2020-ன் மூடிந்த வாணன்டிற்கான தனித்துள்ள மற்றும் தொகுக்கர்கட்ட நிறிநிலை முடியுகளின் சாரம் கேமே. குறிப்பேடர்க நிறிநிலை முடியுகளின் முழு வடியில் மற்றுக்குகின் இணையநடைகளான www.bseindia.com, www.nseindia.com மற்றும் வரிகளியின் இணையநாரான www.sweiectes.com-ல் கிடைக்கட்டுமுர் 25வது ஆண்டு கொதுக்கூட்ட அறிவிப்பு பற்றும் 2019-2020-ம் ஆண்டுக்கான அறிக்கை அனுப்பும் பணி நிறைவு பெற்றது.

நெணை 25வது ஆண்டு சொதுக்கட்ட அறிகிடி மற்றும் 2019-2029 நிதிமாண்டுக்கை ஆண்டு அறிக்கையுக். டெயாகிட்டி மக்கேக்காள்கையுக் அல்லது கல்பெளி பதிமான! மற்றும் பரியாற்ற முகவர், கேறியோ காறிப்போட் ஈரகிகல் விறிட்ட்டிடம் தங்கள் மன்னஞ்சல் முகையேய பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மட்டும் பின்னஞ்சு வதலில் முக்கிறமை ஆண்டு 19, 2020 நக்கும் மின்னந்சல் முகம் அறுக்கியியன்று MA கற்றுக்கையை சுற்றும் SEBI-வில் கற்றுக்கையின்றுக்கு அறிக்கும். அன்றுக் நக்கிய மற்றும் 2019-2020 நீதியாண்டுக்கான ஆண்டு அறிக்கை ஆகியாற்றை எலிற வடிறிய வறியாண்டுக்கை ஆகியாற்றுக் எனிற மடிறிய வறிய மறிய செய்யது உறுப்பினர்கள் RTA கேம்மோ காற்பரேட் எனிகல் அறுப்புறைகளை தேவைகள் தவிக்கப்பட்டது. அக்கள் மின்னஞ்சல் முகவரியை அன்ற செய்யது உறுப்பினர்கள் RTA கேம்மோ காற்பரேட் எனிகல் கிக்கெட்டுகள் investori@cameoindia.com மின்னஞ்சல் முகவரி அல்லது தொகைபெளி +91 44 2846 0390 மூலம் தொடர்பு வெள்ளுமனு

குழுமத்திற்காக மற்றும் அதன் சார்கில் Simus, Gerécola sés







ழகைவர் எஸ்.விமலா மேனாள் நீகியதி, சென்னை உயர் நீதிமன்றம்




காவல்துறை மேனான் **இயக்குநர்**



ப.சு.அஜிதா, வழக்கறிஞர், வெண்ணியச் செயற்பாட்டாளர்







பதிவு செய்ய https://connect.hindutamil.in/women.php

